THE MORNING STAR.

Val: 81

Jaffna, Thursday 18th of April, 1901.

No.

RICHTROUSNESS REALTREE A NATION BUT SIN IS A REPROACH TO ANY PROPER.

RECEIPTS FOR THE MORNING STAR.

1900
Pt, Pedro Revs. W. W. Walton, J. Thaonotharam and
A. Obellappah
A. Obellappah
A. Thou Govi. A cert, and Messrs. S. Olasagaram
S. Pedropillai and T. M. Thampao
S. Pedropillai and T. M. Thampao
S. Pratits settlements Messrs. C. V. Sapapathy, "Sellappa 4.50
Lower Burnah, R. V. Parinpana, sgam '99, 1900, 1901 4.00
Atchavaly, Messus. S. Simudamlay, A. Joseph, V. Sellaia
Colombo, Mr. A. Chittanadam, and the Hon bie the
Colomia Scretary
Pesslai, Dr. N. Mcavarayer
1001
Tell'opaliai, Messrs. R. B. Kumarakulasingam. Ed.
Tillampatan, C. Levins, S. Kanapathipillai, S. H.
Tavlor, The Training schoon and Eng. school
Straits Settements, Mr. S. Sellappah
225

THE CEYLON STEAMSHIP Co Ltd. The Lady Gordon and Lody Haverock are appointed to sail from and Kangesautavai for Colombo on the undermentioned dates:

Via Pannaban, 123rd April The Lady Gordon and Lady Havelock

Via Paundson.
Lady Havelock, from Kangesanturai 23rd April
Via Point Pedro.
Lady Gordon from Kangesanturai on 27th April
W. MATHER & SON, Agents

CALICUT TILES! CALICUT TILES !!

Can be obtained at Jaffina, also at our Trincomalie and Batticulon Depots. Wm. Mather & Son

THE JAFFNA COMMERCIAL CORPORATION LIMITED

Current accounts opened; Fixed deposits re-ceived; approved Bills discounted. Money lent con-jayetry, kenn auers made between Jaffia, Bittierfor and colombo by Draft and wire

tster.
From Colombo to Jaffina and vice v
omolesion on that for sums under Rs. 500 00
on draft for sums above ~ 500 00
on wire transfer under ~ 500 00 From Jaffan to Batticalas.

From Batticalon to Juffan.

From Batticaloa to Calombo & vice versa

Commission on Praft 1 4 5
From Jaffan to Madras Kaugoon Cilleutta
Commission on Praft 1
Colombo Bankers, The National Bank of India Ltd.
Batteadoa The Stational Bank of India Ltd.
Rangoon 6 The National Bank of India Ltd.
Rangoon 6 The National Bank of India Ltd.
Calcutta 7 The National Bank of India Ltd.
WILLIAM MATHER,

JUST RECEIVED.

A. BIND & CO. Italy.
PAPER MANUFACTURES
1000 Reams of Best foolscap ruled and unruled
10, 12, 14, 16 and 18 lbs, weight with our own water mark

Also Exercise Books specially made for us.

M. Malliah & Sons.

NOTICE.

Our store has been admitted by all our Constituents to be the best in Jaffua for Fresh and Genuine Articles
We do not care to stock cleap or old Olimanstores and thereby bring discredit to our Firm although many in Jaffua wish for such articles. We receive fresh Supplies by every Steamer.

N.B. Cheap articles can never be good.

Alexander Brothers & Co.

JAFFNA,

USEFUL BOOKS.

GENERAL LETTER WRITER (FOURTH EDITION)—Containing 555 letters. Useful to every man in every rank and position of life for daily use. Re. 1- post I anna.

Heles to the Study of Escalsh (Thing Edition)—Contents Phases, Rhome, Proveds, &c., with their explanations and proper uses Re. 1, pastage 1 anns.

Every-Day doubts and Difficulties (in reading, speaking and writing lite English Langange). Re. 1 post 1 anna.

A Hand-Book of Escalsh Synonyms,—Explained with illustrative sentences. Adds to the right use of synaminous words in composition, 9 annas, postage 1 anna.

A Companyon to Escalsh Camman And Composition:—Very useful to the Entrance candidates 8 annas, postage 1 anna.

Eelect Speeches of the Great Orators:—Vuly, I & II.
These books help to write idiometic English improve the oratorical and argumentative powers, &c. Each Volume 18 2, postage 13 anna.

Solutions of 642 very important Examples in Abithmetic, Addebug and Growther, For Entrance and Preparatory Chases. Rs. 1-8, postage 1 anna.

Solutions of over 300 typical Examples in Traigonoms.—Solutions of over 300 typical Examples in Traigonoms.

Effect of P. A. students. Re. 1, postage 1 anna.

By V. P. Post 2 annas exita.—To be had of (Messre, Rose, Banerji & Co., 40, Sukea's Street, Harri, Road), son Calcutta.

ORDER NISI.
In the District Court of Jaffna.

In the District Court of Juffina.

Testamentary | No. 1137. |

Jurisdiction | No. 1137. |

In the matter of the estate of the late Kathiran Muttan Muttan of Vannary onnai east. |

Leichamid dangliter of Municare of Vannarponnai Petite. |

Chamapiliai widow of Venezian of Chulliquam Responde. |

This matter of the Petition of Leichamy daughter of Murigan Vannarponnai east praying for letters of administration to the estate of the abovenanced decased Kathiran Muttan of Vannary onnai east coming on for disposal before W. R. B. Sanders Esquire District Judge, on the 22nd day of March 1901 in the presence of Mr. Tambiah S. Cooke Proctor on the part of the Petitioner and the adfladivit of the Petitioner and the adfladivit of the Petitioner and the adfladivit of the Petitioner and the middle of the configuration of the said intestate and is emit of to have Letters of administration to the catar of the said Intestate issued to her unless the Respondent or any other person shall on or, before the 23rd day of April 1901 show unfitted the configuration of the Vant to the contrary
Signed this 22nd 1 W. R. B. SANDERS; District Judge, Signed this 22nd 1 day of Mch. 1901

ORDER NISI. In the District Court of Jaffina

Ir, the District Court of Juffina.

Testamentary
Juriadiction
In the matter of the estate or the 'ate Aramasalam Parameo for Karadive East
Deceased.
Chirakamipillai widow of Aramasalam Parameo of Karadive East.
1. A masalam Nantappa of "Bespondents.
This matter of the Petition of Chivakamipillai widow
of Aramasalam Parameo of Karadive east praying for letters of administration to the estate of the abovecamed forcased Aramasalam Parameo of Karadive east coming on
for disposal before W.R.B. Sanders Esquire District Judge
on the 25th day of March 1901 in the presence W.T. C.
Changamaillai Protect on the part of the Decitioner and
addivit of the Petitioner dated the 25th March 1901 havingbeen read, it is declared that the Petitioner is the widow at
the said intestate and as such is entitled to mare latter of
admistration to the estate of the said intestate issued to her
unless the respondents or any offer graon shall on or, before the 13th day of Mary 1901, show sufficient cause to
the said-fattion of this Court to the contrary
Signed this 26th day

ORDERS MERED.

ORDER NISI. In the District Court of Jaffna.

Testamentary | No.1143.

In the District Court of Jaffina.

Testamentary | No.1143.

Jurisdiction | No.1143.

In the matter of the estate of the late Tayalpaker Chinnappah of Chulipuram, Deceased.

Teyvanaippillat widow of Tayalpaker Chinnappah of Chulipuram | Tayalpaker Chinnappah of Chulipuram | Tayalpaker Chinnatamby of do. presently of Kwala Selangge in strait settlements.

3 Teruchchittampalam Ampalavanar and his wife | 4 Partpathippillat of Chulipuram Respondents. This matter of the Petition of Teywanaippillat widow of Tayalpaker Chinnappah of Chulipuram praying for letters of Administration to the estate of the abovenamed deceased Tayalpaker Chinnappah of Chulipuram praying for letters of Administration to the estate of the abovenamed deceased Tayalpaker Chinnappah of Chulipuram coming on for disposal before W. R. B. Sanders Esquire District Judge, on the 2nd day of April 1901 in the presence of Mr. T. C. Changarapillai Proctor on the part of the Petitioner and affidavit of the Fetitioner dated the 18th day of March 1901 having been read, it is declared that the Petitioner is the widew of the said intestate and as such is cutilted to have letters of administration to the estate of the said intestate issued to her unless the Respondents or any other person shall on or, before the 28th day of May 1901 show cufficient cause to the satisfaction of this Court to the centrary Signed this 2nd | W. R. B. SANDERS.

ORDER NISL In the District Court of Jaffna

In the District Court of Jallia.

Testanentary No. 1144.

In the matter of the estate of the late Meenadchipillar wife of Kantar Arnungam of Varani Navatkadu, Deceased Kantar Arnungam of Varani Navatkadu. Petitioner.

1. Kanaker Chivakuruparanstar and

2. Venayer Kathigamer, both of Varani Navetkadu.

Rasnondants.

2. Venayer Kathingamer, both of Varani Navetkadu. Respondents.

This matter of the Petition of Kantar Aromogam of Varani Navetkadu praying for letters of administration to the estate of the abovenamed deceased Menadchipillai wife of Kantar Arumogam of Varani Navetkadu coming on for disposal before W. R. B. Sanders Esquire, District Judge, on the 2nd day of April 1901 in the presence of Wr. T. G. Changarapillai Proctor on the part of the Petitioner and adfidavit of the Petitioner dated the 29th day of March 1901 having been read, it is declared that the Petitioner is the widower of the said intestate and as such is cuttled to have letters of administration to the estate of the weid Intestate issued to him unless the Respondents or any other person shall on or, befere the 28th day of May 1901 show sufficient came to the satisfaction of this Court to the contraty. contrary, Signed this 2nd day of April 1901 W. R. B. SANDERS

Becal & General.

Wenther We have been having some hot weather. The wind blows lightly from the south west in the morning and from the north east in the afternoons. A few slight showers have fallen, The clouds bank up in the south west every afternoon and the "little monsoon" cannot be

Bitten by a shark. An edgineer of one of the steamers white taking a swim in Colombo harbour on the evening of the 1st inst. was attacked by a shark and died group of the third segment.

soon after his rescue.

Burmah Bice crop Owing to the unusually heavy rains in February, a decrease in the rice crop of Burmah is expected. This will probably cause the price to go up in Jaffaa,

Burmal is expected. This will probably cause the price to go up in Jaffna.

Metropolitan of Calcutta. Bishop Welldon owing to ill health has been obliged to go to England on furlough. He may be obliged to resign his office which would be very deeply regretted by all.

Chitanary. Mrs. David Todd, an old resident of Jaffna died in Edinburgh last month, at the age of 70 years. Two of her sons are planters in Ceylon and a third is in the army in South Africa.

**Y. Modr. Somasundaram handing Waiter, Custones, Jaffna, died at his home in Nellore on the 7th inst, He was a graduate of Jaffna College before it became affiliated to Calcutta University, and for many years past has been in government service, He was an energetic public officer, kind and convictors in his dealings with all, and his loss will be greatly fell.

officer, kind and convictions in his dealings with all, and his loss will be greatly felt.

Agricultural School This school, started we believe when Mr. Given was Director, has been closed, as not being an institution specially called for in Ceylon.

Colombs Zoo. It has been suggested in connection will the proposed Zoological gardens for Colombs, that estrich farming be taken up, and that the home for the birds be somewhere in the vicinity of the Boer camp.

Marriage, Mr. Tambitural Hastings and Miss Harried Malties were married at Manepay on the 3rd inst. Rev. R. Bryant officiating. The groom is a nephew of Mr. Wm Malther and the bride is list daughter

Suicide, A man committed suicide at Batticotta by throwing himself into a well. The cause is said to be inability to stand the pain of the fever with which he was suffering.

inability to stand the pain of the fever with which he was suffering.

Tamil New Year. Saturday last, the 13th, was Tamil New Year and it was very generally observed as a holiday. At the festival in the temple at Manipay there was a light disturbance owing to a quarrel between two parties. Knives were drawn but fortunately only one or two were wounded. When are these disgraceful quarrels in connection with religious worship, to cease.

Jaffina Hallway. A draft of the Railway Timetable between Kangesantural and Paranthan is circulated by the Government Agent for approval. The Time table is published elsewhere, It is open to the public to make any reasonable suggesties in the matter which the Govt, will be glad to consider.

[It seems from the time table that the morning trains meet at Kodiganam and pass each other, and the afternoon trains at Kaitadi. It atrikes us that 8 a.m. would be early enough for the first train to leave Kangesantural many of the passengers will be going to town only and do not care to get in so certly. Time should be allowed at Jaffan and Pallai for taking refreshments.

Ed Starl

Boarding Schools Oodcoville eponed on Tuesday with a large number of the old girls back. Over 50 sought admission of whom about laff were taken. Uduplity opens today.

Jaffun Trading Company. The Balance sheet

admission of wom auon unit was the basic sheet opens today.

Jaffin Trading Company. The Balance sheet just received shows a balance nett profit for 1900 of Rs. 1161.68. Over Rs. 9000 worth of goods is in stock. The paid up Capital amounts to Rs.12,705.26. The worst feature is the large amount due the company i.e. Rs. 14.646.99. The Directors should see to it that this is considerably reduced during the current year. We congratulate the company on its prosperity the past year and wish it even greater success during 1901.

குகம் பக்ககம். 7

யாழ்ப்பாணம், க்கூரகம் ஹி சித்திரை மீ கஅவ

வீயாழக்கிழமை.

செங்கியை அ

இலங்கைப் புகைக்கப்**பற்** கொட்பனியாரின

" வேடிஅவலக் " " வேடி கோடன் " என்னம் புகைக்கப்பல்கள் காங்கேசண்றுறையிலிரு ந்து கொழும்புக்குப்போகவிருக்**கென்ற**ை.

வவலக் காங்கேசன்றுறையிலி) 1901 செ**ந்திரை** 23உ ருந்துபாம்பன் வழியாக கோடன் காங்கேசன் நுறையிலி ருந்து பருத்தித்துறைவ ழியாக

27 W " MATHER & SON. Agents.

BRILLIANTS .- mantiati

இங்கிலிஷ் கமலங்கள், கடுக்கன்சோடிக்கேற்ற சுத் தமானனை இகள், கட்டிய கடுக்கண்கள், இவப்புக் கடுக் கூர், பட்டைச்சிவப்பு, உயர்க்த புஷ்பமாகங்கள், இவ கூகைடுவோர் யாழ்ப்பாணம் சாவலர்வீட்டில் அரட் துண் டேவி மருந்தைச்சா?லயிலே பெற்றுக்கொள்ளலாம்.

புதிய மருந்துகள். புதிய மருந்துகள், மேகரேகர், மேகவாதர், மேகச்சூடி முதலிய வைகளுக்குக் கைகண்ட சஞ்சீவி என்னுரி ரசா யனர், போத்தல்

யனம், போத்தல் பெண்களுக்குத் தீட்டுக்காலத்தி லுண்டாகும் கர்ப்பவாயுக்குத்துக்குக் கைகண்ட கிச்சயமான ## ill In # allien in

. உபசாயனம். காசங்காரி — இது யாழ்ப்பாணமுழுதாக்பேர் பான காய்ச்சவாகத் போன காய்ச்சல்மருக்கு. காய்ச்சில முறியாத

ந்ததும். இன்னும் எவ்விதகோய்க்கும் பார்த்து கல்ல ம ருந்தகள் கொடுக்கப்படும்.

வாட் அன் டேவி. யாழ்ப்பாணம்,

வீளம்பரம்.

இத்தால் சகலருமரிக இல்லைய்பலம் ஐயங்பின்றே கைய்பெண் செல்றைக்குற்கரும். ஐயம்பின்றையின் வின்றேக்கையின் பின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்ற கூருக்கு வின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்றையின்று கூருக்கும் கூறுக்கும் அன்றையின்றேற்கும். புவுக்கு எழுதிக்கொடுத்த தத்துவத்தை அவர் கேன் விப்படி சசல கணக்குகினயும்பார்த்து, தீர்த்து, அதன் பேரால் அவரிடமிரு த. எங்களுக்கு யாதொரு கொ தெக்கல், காங்கல், கணச்கு, உழர்கு, உரித்து, உடக் தை, கேள்வி இல்லையென்ற கௌளியரங்கப்படுத்தி கீ ச்சினாதை சித்தாலறிவிச்சிரோம்.

குறித்த சின்னத்தம்புவாகிய சானும், மேற்சொல்லி யமைகை' பெற்று, சகவை கணக்குகுவாயும் தீர்த்து, அ த்தத்துவத்தை வேண்டாடுமுன்று அழித்துத் தன்ளி விடு இநே இனன்பேகுத வீத்தால் இவளியறுங்கப்படுத்து இ

இங்ஙகாம், 1. சின்னத்தங்கம்

2. அ. முத்தையாபின்னோ 3. அ இராசுகாசியர் 4. தி. யா. இன்னத்தம்பு

4-3-1901

முதற்தாமான கலிக்கற்திகள், யாழ்ப்பாணத்திலே வங்களிடமும், திருக்கோனுமு∾லயிலே கப்பல் ஏசண் டெரிடமும், மட்டக்கழப்பிலே யாழ்ப்பாண உங்கு ம னேச்சரிட மும் பெற்றச்கொள்ளலாம். William Mather & Son.

Rasel Mission Tile Works,

உதியதாரகை. கக்கம் இர சித்திரைமு கவக்க.

> இளவரசர் தரிசனே. The Royal Visit.

அளித்தானிய நாச்சிய பட்டப்புத்திரரும் எட்டுவே ட இதாகின் இரண்டால் குமாரகுமாகிய டியூக் அல் நீயார்க் இன்வரார் பசரிசமேதாரம்ச் சென்ற 12 ஃ இக இ கொழும்பிலிறங்கியதமுதல் 15 ஃ இகஇ அவர் மற படியும் கப்பனேறியதவைரக்கும் கொழும்பு, கண்டி பென்னுமிருபட்டினேல் எனிலும் காணப்பட்ட சூதகு லிப்பும் ஆடம்பர ஆரவாரங்களும்விபரிப்புக்கடங்கா. 1875 ம் ஆண்டிலே சேர் உவில்லியம் இதேர்சுறியவர் கன் தேசாதிபதியாவிருர்தகாலத்தில், இட்பே தூ பிரித்

தானிய ராச்சியகிரீடர் தாங்கியிருச்கும் எட்டுவேட்அ நாள் அவர்கள், உவேல்ஸ் இளவரசரென்னும் பட்டத் துடன் இலங்கைகளைத் தரிரித்தபோது எடைபெற்றவி சேஷங்களேயும் இப்போது எடைபெற்றகாட்சிகள்மே ற்கொண்டுவிட்டன வென்பத பலரின் மதிப்பு.

விக்தோறியா நாணியார் காலஞ்சென்றபோக, எட் வக்கோற்யா நாண்யார் காஞ்குக்கூறபோகு ஸ்ட குடேட் இன்பைரசர் பிரீத்தானியராச்சிய சிம்மாசனப தியாகவே, அடுத்தாடுபோற் பட்டத்துக்குரியவரான டியூக் அவ்போர்க் இனவரசரும் யாரும் எடுத்துப் பே செப் பாராட்டற்குரியராவினர், தக்தையாராகிய கட் இடுவட் தாசரைப்போலமே இவரும் நாசரீகவல்ல இடை அரச்சைப்போவில் இவரும் நாசர்க்கவெணிய வினங்குபவரும், பிரித்சனிய குடிபதிகளால் மி≢வும் போற்றப்பபெவருமாயிருக்கின்றனர். இவச்சத்திலே மீவர் பட்டப்பத்திறாய் வருகைப்பற்றி யாருக சாத் கிருக்கலின்ன. எட்டுவேட் அரசரின் முதற்புத்திறரா ன அஸ்டேட் விக்றர் இன்வரசரே பட்டத்தர்கு ரிபவ ரும் இராசகொலுவுக்குரிய சகலவிசேஷங்களும்பொ ருந்தியவருமாய் விளங்கினமையின், இவர் தம்மைக் க ந்சே ஊ யுத்தியோகத்துக் காயத்தப்படுத்தினர். தமது ட நசே?ன் யுத்தையோகத்துக் காய்மத்தபட்டிற்ற கிறியதர்தையாராகிய டியூச் அவ்கொன்னேற் தரைச் சேஞ்ராய்கமாய் எவ்வளவு விசேஷம்பெற்று விசுர்கி சைஞரா அங்களையாக வாய்களையுள்ளது. தூரை அங்களையாய் இனரும் கடற்சே‴னையுத்தியோசம தூதில் விசேஷம்பெறுதற்குரிய கல்விசினா 'கேற்றுத் தம மை முற்றுய் அவ்வே இலக்கெண்று கோர்க்தவிட்டனர்-மை முற்றுய அண்ணைகளை 1880 ம் 1883 ம் ஆண்டுகளுக்கொடயில் இவர் சமது தமையளுசிய அல்பேட் விச்றர் இளவராரோடுகூட 'பாசான்றி' என்னும் யுத்தக்கப்பலிலேறிப் பிரித்தானி யராச்சியத்துக்குரிய தேசங்களேச் சுற்றிப் பிரயாணன் யாச்சுவத்துக்குள்ய தேச்வகண்ச சுற்றப் பரயாண்டு செய்த இலங்கையையுக் தரிசித்தப்போல்னர். அல் பேட் விச்றர் இனவரசர் மே அவ்தெச் இனவரசிகைய விவாகஞ்செய்கிறதற்கான சகல ஆயத்தங்களும் எடை பெற்றிருந்தசமயத்தில் பிரித்தகளியராச்சியம் முழுவ தம் புலம்பத்தக்கதாய்க் காத்திராப்பிரகாரம் நச்சு சகா தும் புலக்பத்தக்கதாய்க் காத்திரபப்பிரகாரம் எச்சிகா ய்ச்சல் சேவாற் காவஞ்சென்ற போக மழுக் ஆவ்போ ரீக்இனம்றசர் இராச்சியபட்டத்துக்கு சியரஞர். மே இராகு நமாத்தி தாமே வித்றர் இனவரசரின் துன்பப் பிக்கையீற் பக்கத்திருந்துபரிகரித்தம், அவர் மரித்த பீபோக கம்பிக்கையீழர்து தக்கசாகரத்தமிழர்தியிருக் க, விக்தோறியராணியாரின்விருப்பப்படி மழுத் ஆவ் யோக் இனவரசர் அம்மாதரசியை விகாகஞ்செய்ற கடைதிரத்தனர். இனவரசரிக்குப் பின்கோகக் காவ்வ கடைதிரத்தனர். இனவரசரிக்குப் பின்கோகக் காவ்வ க். பட்டத்துக்குரியவரான மூத்தருமாரின் வயது எழு. பின்ணேகள் சாவ்வமையும் பாட்டனு நம் பாட்டி வாருமாகிய எட்டுவேட் தரசரிடத்தம் இராணியாரி வாகுமாகிய எட்டுகேட் அரசரிடத்தும் இரணியாளி டத்தம்விட்டு, இசாவரசகும் பாரியாகும் இப்போது அ அஸ்திரேலியா எட்டுக்குப் பிரயாகு ஞ்கெய்கிக்கு என ர். அவ்விடத்துக்குப் போய்வரும்வழியிலேயே மற் தும் பிர்த்தானிய கல்னி ஃன் யுஞ் சக்சித்தக்கள் ஒழு க்குகள் கெர்யப்பட்டன. போட்ண்மதைத் தறைமு கத்திவிவர்கின் வழிவிட்டனுப்பியபோது எட்டுவடை அசசகும் இராணியாரங் கூறிய கடைசிவாரத்தைகள்,

அத்சகும் இராணப்பருவ கூறப் கண்டங்களாத்தைகள், 'மனை ஆழத்கோன் போப்பவருக்கள், பின்றோக்கு நா ங்தன் பார்த்துர்கொள்ளுகினும்'' என்பவைகளே, ஆழுத்துவ் சேயர்க் இனவரசரும்பாரியாரும் கடலிலே ஸ்றித்த்குர் ரசமளவிலையெனத்துக்க 'நப்பீர்' என்னு ம் கப்பவிலே சென்ற 12 க் இதிகி கொழும்புத் தறைமுகஞ் சேர்க்த, பிரங்கிகள் தம் பேழ்வாய்கி நக்து வெடிதேர லோட் உவென்லெக், தெர்கின் இன வரசர் பிறின்ஸ் அலெக்சந்தராதியோர் புடைசூ. யா**்தா**ம் I மணிவரையிற் கரையிறங்கித் துறைமுகத்தி விடப்பட்டிருர்த அலங்காரப் பர்தரி ?வயுட கார் சண சட்ட நிரூபண சுங்கம், நகரா இகாரசங்சம், வர்சதக ர்சங்கத்தவர்களால் வந்த2ேரு பசாரப்பத் டிரங்கள் காகி ்கப்பட, ஒவ்வொன்றக்கும் விடையளித்தபின் இன கபைபட தவமகமான இக்கும் மன்டனர் நூற்கு அக்கர்கள் சைந்தும் மற்றோரும் இறைமுகத்தில் நூற் அக்கர்தம் களிலேறி, ஆய்சக்கணக்கானேற் வீ களினிருபச்சங் களிலும் பார்த்தநிற்க, அறி ஒய்யாரமாயிப் புகைவீதின் தானத்துக்குப் பளனிலேக்றை 2 மணிவகையிற் புகை ண்டி பிலேறிக் கண்டிக்குப் பிரயாணமாயினர். விலே பொல்காவ வேஸ்தானத்தில் 10 கிமி வக்கதங்கி வ டமேற்கு மாகாணத் திலமைக்காரரின் வக்கிஞபசார ப் பத்திரங்கேட்டு விடைகூறி ஐந்தரை மணிவடையிற் கண்டிசேர்த்து புகைவிதிஸ்தானத்தக்கணித்தாயிடப்ப ஒருந்த பந்தரிலுட்கார்ந்தனர். அவ்விடத்தில் க மு.சுதாதிசாரச்சுங்கத்தாரால் வந்தனேபசாரப்பத்தி ட்டிருந்த பாதரிலுட்கார்ந்தனர். குழை காறாகிகாறுக்கு நகுக்கு இப்சு இப்சு நப்பத்தி நம் வர்கிக்கப்பட்டது. அவர்களுக்கு மேற்றவி கூட கூட நியபின் நகருடநாய் ஆயிருக்கனுக்க மேற்ற விகிகளில் கின்றபார்க்கப் பவனி சென்று 8 மணிவறையில் இநா சமானிகைசோர்த்த சம்பேம விருந்துருந்தியபின் யா வேக்காட்கிபள் தூ தீந்தினர்க்குச் சென்றனர். 13 ந்திதை சனிக்கிழமை 11 மணிவரைரயில் தோ டட்டத்துமையாரின் உந்தனே சாரப்பத்திரம் வரிக்க க்கேட்டு விடையாரித்தபின், பகிறங்கு விகைப்பகுதித் சிலைசானு கொறுவக்குப்சு பகிறங்களைக்கு கொகைப்பதிதித் சிலைசானு கொறுவக்கும் அப்சு கைக்கைக்கு கடைக்கும். கில

தவேவரான கௌரவகடப்பர் அவர்களுக்கு சி. எம். ஜி தணையர் விடிய விடிய்களில் இல்லை விலிருந்த தா மாய்த் தென் ஆபிரிக்க யுத்தத்தக்குச்சென்ற திரும்பின வீரர்களுக்கு விருதமுத்திரைக்கு வரிக்கப்பட்டன. 8 மணிவரையில் விருக்குருந்தியரின் சபாமடைபத்தி ந் கண்டி அதிகாரிகளேச் சர்நித்தனர். அதன்பின் அ தி விஞேத வாணவினோயாட்கேல் கடைபெற்றன.

11 ந்திக்கி ஞாயிற்றுக்கிழமை பதினென்றரைமணி

வரையில், கொழும்பு மேற்றிராணியார் கொப்பிள்ள்ற ன் பண் டித்தல்ல் கடத்தப்பட்ட தேவ ஆராதனேயிற்சமுக மாயிருந்தை சாயர்தரத்திலே தாபரதாதனை தோட்டங்கள் பார்த்து மறபடியும் இராசமாளிகைசேர் தனர்.

க் கொக்கி கிங்கட் கியமை இனவரசாரம் மற்சோரு விசேஷ புகைவண்டிமுலமாய்ச் கண்டியிலிருந்த டங் பா - கொழுக்கண்டியுவமாயா - கண்டிய வருதி தொழும்பு ச்சு சந்த ரதாருடறாய்ச் சுடுதிச்சுமும் பறி நேருமும் வசிச்சும் வீசேஷ் வீதிசருச்சுடாய்ச் சென் அடு மணிவரையில் இராசமானிகைசேர்ந்த விருந்தரு ந்தீ விசேஷ் துறைமர்சளேச் சக்சிச்சபின் சேளுவீறரி ன் பயிர்சு எப்பார்க்க வமியிலே வாணவின்யாட்டுக் ாட்சிகள் நடைபெற அவற்றையும் பார்த்தச்கொண் B தறைமு சஞ்சேர்ச்த மறபடியும் கப்பலேறினர்

16 க் கிகதி கொழுப்புத் தாறை முசத்தை விட்டுப் பு றப்பட்டுச் செங்கப்பூரைத் தரிசித்த அப்பால் ஆவளதி ரேலியாசேர்க்து ஐக்கியபாளிமேர்த் சங்கத்தை ஸ்தாழி ப்பர். திரும்பிகரு மகழியில் கியுசீலக்து, மோறிஷ்ஸ், நத்தால், சேப்சுவனி, மேட்சிக்கியதிவுகள், சனடா எ ன்னுர்தேரு நகள்ளச்சர் த்து இற்கிலந்த செல்வர்.

கிறிஸ்கவன் என்பவன் யார்?

1 ஒரு உதை பெற்றுர் மெய்∔இறிஸ்தவர் எரதை ல், அவிலக் கிறிஸ்தவனேன்னலாமா? கூடாது. of i. 3: S.

2 ஞானஸ்கானம்பெற்ற ஒருவண் கறிஸ்தவனு? இ

3 உட்சபையைச்சேர்ச்சவன் கிறிங்களை ? இல்வ 4 இராப்போசனா ஒழுங்காய்ச் சாப்பி நடுறவன் இ றிஸ்கவன? இல்லே.

அனுக்னமும் வேதரதைவாசிக்கிற வக் கிறிவத

m () () () () () டு அனுகினமும் தெயம் பண்ணரிறவன் திறிஸ

தவஞ? இல்¶ல ஒய்வு நாள் ஆசு நூன் ச்சூம், ஒப்வ நாட் பல் சுக்க

டத்துக்கும், கெற்ப-கட்டங்களுக்கும் ஏழுங்காய்ப் போதிறவன் செறினத்வஞ? இல்லு

8 சண்பச்சூச் சாணிச்சையும், தருமத்துக்காகப்பண மும் கொடுப்பவன் கிறிஸ்தவஞி இல்ல, 9 கிறிஸத்தைவப் பிரசங்கிசகிறவன் கிறிஸ்தகஞி

இல்வே. (மத் 7: 22, 23) லை. (மத 1: 22, 29) 10 பட்சமுள்ள ஒருவன் சிறினைக்கை? இல்°ு. 11 சன்முசர்ச் சியியப்பண் ஜாகிறத்துவண் கிறிளத

வளு? இல்வ. 12 மேற்கு நிய சற்கு ஜெங்கள் எஸ்லாம் உடையும

ன் கிறின்தவன்? இவ்வே.

அப்படியானல் கிறிஸகவனேன்பவன் 1 தாண் பாவியென்ற உணர்ந்து, (யோவான் 3: 3) 2 தன்னேத்தானே ரட்சித்துக்கொள்ளத் தனத்குச் ச க்கியில் வேயென்று கண்டு, (டோசான் 15: 5)

3 யேசு தன்னே மீட்கு பபடி மரித்தா சென்று கம்பி, (ws. 20: 28.)

4 தான் அவரிடப்போனவ் தன்னே வற்றச்சொன் வார் என்ற விசுவாசத்தோடு. (யோவான் 6: 37)

வார வசுற வசுவாசத்தோல். (சமாவளை 6: 37) 5 தன் பாவங்கினமென்லாம் முற்றிலும் விட்டிவி ட்டு, (மத் 4: 17; வசா. 55: 7) 6 தேவளிடத்ரிற்றிரைப்பி (லூர், 15: 20) - 7 தன் பாவங்கினத்தேவளிடத்தில் அழிசனைக்கெ ய்று (1 யோவாசன் 1: 9)

தன்னே வெறுத்து. (வூச் 9: 23) 9) தன் சிலுவையை அறந்னமுர் சம்தே, (லூக். 201

10 எப்பொழுதம் எல்லாவிஷயக் எனிலும் சக்தோ ஷச்சோடு கீழ்ப்படிக்கு. (போவான் 14: 15)

11 அவைரப் பின்செல்ல உடன்பட்டு, (லூச். 9:

12 விசுவாசத்திலே.

(11) பாவமன்னிப்பையும், (லூர். 24: 47) (h) பாவமற்ற இருதயத்தையும், (மத். 5: 8)

(c) சேக்குக்கும் இது தடித்த நடிக்கும் (பத் 6:13) பெற்ற (முற். 11: 24 R. V) மனுவகை எலுத்தை வளே நிறைவன், இப்படிலின்றி, முதற்கேறிய 12 கு கைக்கள்ளாதிறமுக்கைக் போலிக்கிற்றைகள்.

இதை காகிச்கு : என்சகோதானே, என் சகோதரி யே இவ்விருவகுப்பாருள் கீர் எவ்வகுப்பைச்சேர்த்துவ ர்? தேவன் உம்மை ஆசிர்வதிப்பாராக. F. K.

பியுபோனிக் கொள்ளாகோய் நிவேப்பகின் காரணம்.

The Plague.

ப்சேச் எத்தும் பெருவாரி இயாதி இர்தியாவை ட்டு ஒருச்சுறும் பே சமாட்செர்தை தினர் அப்ப் பீராய்ப்படுகளுக்கா். இப்படி அப்போய்ப்படுத்தத சரியல்லிவென்ற லண்டன்மாளரிறுள்ள தருவர் இக் சரியவல்ல அறை வடை மைரா - ரிலுன் ஏருவா இந்க ஆபத்திரி வைக்கு எழுதியிருக்கிறர். பிசீனக் இத்தின் வருட - கோலமாய் இந்தியாவிற் கூடி சொண்டிருக்கிறதி க் மூகரந்தரத்தைத் திர்க்கவிசரிரித்து அதை அத்தேசத் தை விட்டு ஒடும்படியான தர்க முயற்கிகம் செய்கிற விஷபத்தில் பினேத் வியாதி இந்தீயாவை விட்டு ஒரு க்காலும் போக்மாட்டாதென்று ஒருவரும் சொல்லமா

ட்டார்களென்று தெம்முடையூதுப்ப்பிராயத்தை கெளி வீட்டிருக்குருர். இவ்வியாநியானது இங்கிவார்நிற்பி நடுகேதித்திருக்குமானுல் இப்பெயார்ப்பட்ட வீண் சாக் ற வேசுத்திருக்கு மானுல் இபுமுப்பாப்பட்ட வண் குபோக்குகள் சொல்வதற்கு இடமிருந்திருக்கமா் ட்ட தே. எசென்ன் ருல் இந்திலைச்திலுள்ளவர்கள் நன்றுய்ப் து. என்னன்றுவ இதங்காசத்றுள்ளவர்கள் நன்றுபடி ஃபுடையூக்கப்படுகிறபடியால் பிளேக் வியாதிகூயுப் பி றப்பிக்கிற புழுக்கள் அங்கிலேயருக்குள் வகிக்கிறதற் கு இடம்பெறமாட்டாதென்பது நிக்கயம். எந்தக்காற சுத்திரைவே பிளேக்வியாதி இந்தியாவிற் குடி*டுகா*க ணத்தளுலே பெளேக்பியாதி இந்தயாவிற் சூடிகொண் முருக்கிறதே அதேச்சாணத்திருவ்தான் இவ்கிவர்த்தி லும் இவ்வியாதி ஒருசாவத்தில் உண்டானது. அர்த சகர்ணமென்னவென்ருல் வறவையும் ஆசாரக்குறை அமே. இன்னும் சொல்லப்புகின் உப்பின் உயர்ச்சவி ஸ்பே பிளேச்பியாதி இந்தியாவில் குடிகொள்ளுகிற தற்குப் போதியகாரணமென்று சொல்லலாம், உப்பு உ யர்த்தவி ஃச்கு விற்கிறபடியால இந்தியாவிலுள்ள ஒவ் வொரு ஆளுக்கும்.கொஞ்ச உப்புத்தான் கிடைக்கிற து. எர்தத்தேசத்திலும் ஒரு ஆளுக்கு ஒருவருவுத்துக் கு குறைந்தது 20 பவுன்ட் உப்புக் கிடையாமல்போ ஞல் அத்தேசத்தின் குடிசணங்களுக்குச் சுகவீனமே கேரிமேயென்ற வைத்தியர்கள் சொல்லுகிறுர்கள். பர குவே யுத்தர் கடந்தசாலத்தில் மூன்றுமாதக்காலமாக உப்புச்சாப்பிடாமலிருந்தவர்கள் கொஞ்சும் காயப்ப உப்பு சைப்படாமல் ருந்தவாகள் சொஞ்சும் காய்ப்ப ட்டாலும் அடைர்தகாயத்திஞலிறர்த் பாஞர்களேன் அயிஸ்றர் முல்கால் அரை சொல்லுகிருர். இந்ரவர வீல் பிளேசவியாக இவ்வளவுகாலம் கீடித்திருப்பதற் கு உப்புக்குறைவு ஒரு முக்கியமுகாக்தரமென்ற சக் தேகமின்றிச் சொல்லலாம் கிலவருவங்களுக்கு மு ுத்கமுகற்சு சொல்லலாம் தில்வருஷங்களுக்கு மு ண்டுள் பிறத்தீ கணக்குப்படி அந்தந்தத் தேசத்சிறன்ன மணிதர்கள் ஆணென்றுச்சு வருஷர்தேற்கு சாப்பிடு தேற உப்பு இவ்வளகென்ற பின்வருமாறு தெரியவரு ம். இவ்சிவார்து 72 பவுன். ; பிசான்சு 36, ஜேர் மணி 35; ருஷியா 33; அவுஸ்சிரியா 18; இத்தவி 25; வை 90, ருகுமா 33, அவரையா 10, அத்தம் 20, வபேயின் போட்டுக்கல் 19; ஸ்காக்திடேலியா 44, ஐச்கியமாகாணங்கள் 49; கனடா 45; இந்தியா 12:

விஷபேதிக்கு ஒரு விசேஷித்த ஒள்ஷதம். A Specific for Cholera-

ஒருப்பண்ட் காய்த்த கல்ல காப்பி விகாட்டையை இதும்படை கவிச்சி செய்திற்கு சிறிசிக்கி கிறிசிக்கி கிறிக்கி கிறிசிக்கி கிறிசிக்கி கிறிக்கி கிறிக்கி கிறிக்கிக்கிக்கி கிறிக்கி கிறிசிக்கி கிறிசிக்கி கிறிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கி ரியாய் வடிகட்டி எடுத்து உபயோதிச்சலாம். வயக ாயாய வடிகட்டி என்ற உடியோன்சு விட்ட் கமக க்குத்தக்கு பாய் மூன்ற சொட்டிலிருந்த பத்துக்கோடி இவரைக்கு மருந்தின் அளவுக்குத்தக்கபடி நிற அல்ல து பெரிய கரணடிகிறாந்த தண்ணிரில் ஐந்துகிமிலுத் துக்கொருமுறை கொகிக கேடிகண்டியது. சுகக்குறி கா ஹமாரூல் அதிககேகள்கொற்கென்ற கொகிக்களம் உடன்கொடுக்கிறதானல்ஐர்த கிமிஷத்து + கொருதரமா க மூன்ற முறை கொடித்தால் பிணியாளிக்கு நல்ல சு கமுண்டா தம். லலியுண்டாகிவிடும்போது உடன்பத் ச்சொட்டுக்கொடுக்கவும். பின் ஐந்து கிலிவுக்துக் தாக குட்ட மகம்கார்க்கவும். பின் ஐகுதி வியிவத்துக் கொடூருமாற மூன்ற முழக்கு மூதி இன்படிப்படுக் கொடுக்க வம். தைகால் களுக்குச் சூறிண்டா சத்தக்கடித்தல்கள் போட வேண்டியது. வியாதி அகிகரிரத்பின் மருந்த கொடுக்கியண்டியர்தால் ஐர்துகியிவத்திற்கொளுக ம பத்துச்சொட்டுக் கொடுக்கவும். துவக்கத்தில் வெ ம் பத்துச்சொட்டுச் கொடுச்சுவும், துவக்கத்தில் வெ அம் இனிப்பிடாத காரமான காப்பித்தண்ணீர் பிணி பைப்பி ஷக்கும்.

தேன்அபிரிக்க யுத்தம். South African War.

கேப்சுவனி ஒரேஞ்சுகாட்டின் தென்பகுதிகளிலிரு ச்த கீலக்கப்பட்ட போவர் சேஞபதியாகிய டியுவெ ந் திருன்ஸ்வாலு ச்குட் சென்ற போலர்கரின் முழுச் சேண்க்கும் தறிபதியாவிரு சுஞம் ஹென்றல் போல கைச்சர்தித்தத் திரும்பிலிட்டனர். சமாதானத்துக்கு வை சுக்கு இதித் திரும்பிலட்டனர். சம் நசன் துக்கு த் தடையால் ருக்கு மூழிவந்தை நிறுனைறல் பேறதாலு காழுகமாய்க்கண்டு சப்பாவித்து, டியுவேற் மனமாற ட்டம்பிழுத்து காவிறுக்கிருந்தன அறித்த மறுபடியும் அ க்கிலேலிகளுள்ள காயிய வோட்ட தெவிக்கு பேற மாதானத்துக்கு ரிய பேச்சுகள் நவர்கி கடத்திகன்றன கிகில்லில் பெறுக்கு அதிக்கு கடத்திகள்றன இவரோகம் டியுவெற்றோகமக்கூற போவர்சே வே கள் படிப்படியாய்ச் குறைர்து வருவக்கு லேயே இப் போது என்னோர்க்குமாசச் சமாதான ஒழுங்குகள் நட ப்பிக்கத் தவங்கியிருக்கின்றனமாம்

படுக்கு இவலையாருகளினருக்கும் பாகங்களிற்ப இருன்பாலஸ் நாட்டின் தென்தீழ்ப் பாகங்களிற்ப டை பெணித்துக்குகல்லும் இலுறைகல் பிறெஞ்சு. பின்னு ம் பல இடங்களிலிருந்து போகங்கீனத் துந்திரேப் வைச் சிறைப்பிவத்து ஆடிவாடு குதினாக்க் வெடியவரு ந்துச் சாமான்கினார்க் கைப்பற்றினர். இந்தமாதம்மு தவார்திக்கி விறைசெட்பட்டினத்துக்குக் கிழக்கே ஒ கு பதிடைந்திருத்தற் பிரக்கியும் இரு பொட்பொம் பிர க்கிகளும் பிடிக்கப்பட்டன. 5 க் இகதி 100 சமமா க்கிகளும் பிடிக்கப்பட்டன. 5 க் இகதி 100 சமமா க்கையை டிகளும் வேளுர் பொப்பொம் பீரக்கியும் பி கைக்கும் கொள்ள கொள்ள இப்பகுகிற் போவர்க்கு கொள்கை இப்பிரங்கிறி இப்பகுகிற் போவர்க்கு கோக்கை சிப்பிரங்கிறி குறுசாட் டெவிலையை க்கும் தாத்தப்பட்ட போவர் பலர் ஆப்பால் ஒதேற் குவத்தில்லாமையால் ஒப்புக்கோடுத்தனர். ஒதேற்கு சாட்டிற் குகிமைப்படையோல இரியுக் சேணேல் புளுமர், தெடுங்காலமாய்ப் பேர்வர்களில்

யுத்தமுக்கு வதாமையிருத்த பிற்றேவதபோக என்று மிடத்தைச் கைப்பற்றிலிட்டனர். அவ்விடத்திலிரு த்த வெடிமருந்த அழிச்சப்பட, 39 ஹெல்வண்யுக் ஞம் இரு இயச்சிவன் டி.எரும் எழுஇருத்தற் பீருக்கி

யொன்றும் அங்கிலேயர்க்காயின. 60 போவர்கள்கை கிக்ளாயினர். ஆயிரத்தக்குமேற்பட்ட ஒறேஞ்சுகாட் டுப்போவர்கள் பேடென்பவெலின்கீழான பொலீஸ டுப்போவர்கள் பேயடமைய பட்டானத்திற் சேர்ந்திருக்கிறுர்கள். பட்டானத்திற் சேர்ந்திருக்கிறுர்கள்.

பட்டாளத்தை செய்தமுக்கும் பெருவர்களுக்குப் சமாதானைய்க் கிறடங்கும்படி போவர்களுக்குப் புத்திகூற வதற்காய்ச்சென்ற டீகோக்கன்னும்கே சேரர் தூத∘ணயும் போவர்கள் பிடித்த வெளங்கிச் சுட்டுக்கொ

து திலையும் சபாவிருவைபடித்து வளவக்க கடித்தேவி கூரன் தெனச் செய்தி வெளிப்பட்டிருக்கிறது. இரண்டாம் முறையாய் அவுகை சேலியாவிலிருந்த வெளிப்பட்ட சேஜோகளெல்லாம் சப்பலிலேறிவிட்ட ன. அவர்களில் 1000 குதிரைவீரர் தென்ஆபிரிக்கா விலிறங்கிவீட்டனர். நியுசீலந்திவிருந்தும் ஆயிரம்பே ர்வரையிற் கப்பலேறி விட்டனர்.

கேப்கலனியிற் திரிந்த போவர்கள்பலர் ஒறேஞ்சுக சகபகலன் யற தாருத போவர்கள்பலா ஒர்றஞ்சுர் தியைக்கடத்த பின்வாங்கிவிட, சில சிறுசகூட்டத்த உர்கள், நிச்மொன்ட், கோல்ஸபேக், ரேஸ்மீட் டிஸ்

திறி : கு சளிற் திரி இரைகள். அங்கிலேயர்க்குக் கீழடங்கிய போவர்நாடுகளிலே இராணுவக்கோடுகளேக்கில் இலம்யான நீதின் தலங்க ன் சென்ற பத்தார்திகதி துவக்கம் கடைபெற ஒழுங் காயிற்ற.

சீனுவின் நிவ The Crisis in China.

தத்துவ அரசினர் த _ சொல்வதினுற் தாம் மஞ்சூறி யாை ப்பற்றிய உடன்படிக்கைச்சூக் கையோப்பம் வைத்தல் கூடாதென்றும் பலனர எதிரிகளாக்கி ஒரு பகு சியாரைச் சினே சிதம்பண்ணுவது தமர்க விருப்ப மில் வேயென்றஞ் சீனர் ருஷியர்க்கு மறமொழிகொடு த்தவிட்டனர். இவிலகையாய் உடன்படிக்கைச்சூக் கைபொப்பமலைக்கச் சீனர் மறத்தவிட்டமையால், சீஞெலிலே பூரண, அமைதியும் ஒழுங்சமுண்டாகி மு

ழுக்தேசத்தையும் யாதோர் குழப்பத்துக்கம் சிலமோ முதூதைகளையும் பாடிகள் இப்படத்துக்கம் கல்லோக சத்திக்கும் டிர்கிறி ஆனுகைகொய்பத்தக்க கல்லாசா ட்சி திகைகளிலே ஸ்தாபகமாகும்வரைக்கும் தாம் தம் ஒடைய சேலோகளே மஞ்சூறியாவைவிட்டு எடுப்பதி ல் ஃபென ருஷியர் கூறுகின்றனர். யாப்பமனியர் த மது மந்திராலோசனேச்சங்கத்தில் மஞ்சூறியாவைப்ப ந்றி மிகக் காத்த்ரமாய் ஆலோகணே செய்ற ரூஷியர் குக் கடுமைய ன சில செய்றிகள்ளுப்பியிருக்கின்றன சென்றம் யாப்பானிய தரைச்சேணே கடற்சேண்களி ரென்றம் யாப்பானிய தரைச்சேண் கடந்சேண்களி வே வெகு ஆயச்சங்களேல்லாம் கடைபற்றின்றன. இதன்றக் தக்திசிசயிக்கள் கூறுகின்றன. இருவின் களியத்தைப்பற்றி இங்கிலாத்தம் ஜேர்மனியும் உடன் படிக்கை செய்தவிதாண்ட உடையாகவே தாழும் மஞ் குறியகை பெற்றிய வீஷயச்சிலோர்பெறுத்தணைக் ய்ய போசன் செய்தனாரென்றும், அதிஞரிய தாம் மற் மம் அரசினர்க்கு கேர்ப்போச்சிற் செல்லவில்லாயென் வினர்.

இவ்வகையாய்த் தத்து உதிகோர்க்கி டையிற் பிரிவி இருக்கும் எதிரிடைசளும் படைபெறுக்கைப்பார்த்து க்கொண்டு சீன்ர் தம்பாட்டிலிருருகின்றனர். மஞ்ஞ க்கொண்டு சின்ர் தங்பாட்டியிருக்கு இன்றனர். மத்து றியாவிலே சினருக்கும் ருஷியருக்குமிடையிலோர்க கைட புண்டாக ருஷியர்பலர் மாண்டனர்கினர்த சோகரை மடியக்கொடுக்கு உடக்குமுகமாப்ப் பிண்டன சினர். சிறுபிலே எலகர்களுக்குக்குமாயிருந்த சின சேருபத் தல்பியுஷியால் 150 வைறுக்கப்பாலே 11,000 சேனேவையைத்துக்கொண்டாக்கேப்பாலே 11,000 சேனேயைவைத்துக்கொண்டிருக்கின் தனராம்.

யாழ்ப்பாணம்.

காலரில். - Weather - காற்றுக்குறைவாக வெ மீல் காரமாய் விழுகின்றமையால் இக்காட்கள் தாவ் கொணு அகோரமாயிருக்கின்றன.

வருடப்பிறப்பு. - Tamil New Year - சமியுளி ன் புதுவருடப்பிறப்புச் சென்ற சனிச்சிழமையாக யினுவேயூரெங்கும் கொண்டாட்டமும் ஊஞ்சலாட்டு ப்பாடியோட்டம் ஆதிய விளேயாட்டுகளும் கடை பெற்றன, பெறுதின்றன. வருடப்பிறப்பிலன்று மா னிப்பாயில் கடைபெற்ற தேர்த்திருவிழாவில் அடிபி மகளும் கடை பெற்றனவாம்.

- யாழ்ப்பாணரேகு. - Customs Department. -அரசிறைவருமான விஷயத்தில் அதி கூர்மையுடைய வரான +ப் எசுண்டர் மெஸ். ஐவேஷ் யாழ்ப்பாண ரே வரான பாபகணைடா மம்மான இரையையும் மாகும்பாண் சுர கு உத்தியோகங்களிலொன்றை யவசரமற்றதெனத்த ட்டிவிட்டுச் செலனைச் சுருக்கிரகொடை னமென அறிகின்றோம். வட்டுக்கோட்டை வாசரும் யாழ்ப்பா ணத்திலே ரேகுப்பகுதியில் உத்தியோகரைசாயிருந்த வருமாகிய மெஸ். எ. போன்னம்பலம் காலஞ்சென் நாடுப**ாக** எசண்டர் அவருடைய இடத்தாக்கு ஒருவ ரையும் கியமியாத விட்டு, அப்படியோர் கியமனம் அவசியமில் ஃபென கிறுத்தியிருக்கின்றனராம்.

வேதபாடசால் - Bible Institute - சலமாச ங்களின்முன்னே யாழ்ப்பாணத்தில் கடைபெற்ற வே வக்கா! இருவாச வேச்சங்கத்சிற் சமுடிமாயிருந்து போன மிஸ் சுவிவ்ற் அப்பாளின் இழாய் மதரையிலே வேதஸதிரிக்காப் பயிற்றுவதற்காணவோர் வேதபாட சாவே கடைபெறுவது யாழ்ப்பாணத்திலனேகாறியாக் காரியமாயிருக்கலாமென கினேக்கின்றேம். அப்பாட ாலேயிலே தற்பதற்காய். அமரிக்கமிசியோன் பொக் சாங்கியில் ஈறபதற்காய். அமாககம்சையோன பொக கேஷ்கினாக்காயெ மெஸ். அருளானந்தம் டானியேல் வீன் சகோதரி மிஸ். மேறி தல்கம்மா டானியேல் செ ஒறிருந்தின்றனமேன் அறிந்து சர்தோஷமடைகின் ரேம். இவ உரெப்டேடிப்பெண்பாடசாகவிற் கல்வி குறம். இன் உப்படம்பெரிய விறுவர்களில் இரியாய் அபத்த சுற்ற முடித்த , தம்மையோர் வேதஸ்திரியாய் அபத்த ம்தெப்யும் கோக்கமாய் இப்பாட் சாகூக்கு த்தெல்கின் மு. இரண்டுவருடங்களாற் படிப்புமுடித்தத்திருர்பு

வர். யாழ்ப்பாணமாதுக்கத் இதவணாயில் உடிப்பிட் டி. உடுவில் ஆதிய பெண்பாடசாலேகளின் படிப்போ இ நீனதுவீட்டதேயன்றி சேதம்படித்தந்களை வேறை பாடசால்களுக் சென்றதில் கையென நீனகிகின்னே ம். மேற்கூறியமாதவின் போக்கை இன்னும்பவர் அ னுசரித்தால் யாழ்ப்பாணத்திலே தேறிய வேதஸக்ரீக ன் ஆக்காங்கு கோற்றவதற்கேதுவாகுமென கினேக்கி ன் ஆக்காங்கு கோற்றவதற்கேதுவாகுமென கினேக்கி

புகைவீதி. — Railway.—வேவ அதிதரிசமாய் ந ையைத்த — KAIIWAY.— வேறை அதிதரிசமாய் க டைபெறுவின்றது. சாங்கேசேன்றுறையிலிருந்து கொ ச்ஞயில் உரையில் இருப்புத்தண்ட வானங்கள் பதித்தர யிற்று.

யற்று. கால்கேசன்றுறைச்கும் யா'வ யிறவுக்கப்பாலுள்ளப சந்தனு : குமிடையில் புகைவண்டியோடுவதற்சர் னரே: ராத்து) 'குமடையல் புகைவணைடிகபாழவதற்கான ம ரவெரழுங்கொன்ற ஆயச்தப்படுத்தி ஏசண்டர் வெளி விட்டிருக்கின்றனர். இங்கிலீசுப்பக்கத்திலே அவ்கொ குதை முகல்றனர். இவல்லகப்பக்கத்தில் இலைகள் குந்த தோற்றின்றது. அதல் ஏதம் மாறதல்கள் க டைபெறவது அவசியமென்றகணடால் அறிவிக்கும் படி எசண்டர் கேட்டிருச்சின்றனர். காவ்கேசன்ற றையிலும் பரச்தனிலுயிருந்த காவ்விலும் பின்னேறத் சிறும் புகைவண்டிகள் புறப்பட்டு காலவண்டிகள் கொடிகாமத்திலும் பின்னேரவண்டிகள் கைதடியிலு ம் ஒன்றையொன்று கடக்கும்.

தேகவியோகம். - Obituary. - பலதாட்கள் கெ ன்றவிட்டனவாயினும்சாலஞ்சென்ற பிருக்கர்சாய்ம்பி ன்ற வட்டனை வயனுமுகாலஞ கண்ற பராசதாகாமமய யனின் சேட்டபுத்திரியான மில்ல, கணம் சாய்ம்பியன் என்னு ப்பாது சென்ற 5 ந் திக்கி செகொட்பட்ட கா ய்ச்சல்ரோகத்தால் மரித்தப்போன தக்கசங்கதியை அ நிவிக்கின் றேம். இரண்டோர் மாசங்களாய் கனம். ஸ்கொற்வைத்தியர் அவர்கள் அதிபோயாகையடைக்க அவர்கள் அதிபிரயாசையடைந்து வைத்தியஞ்செய்தார், இப்பெண் பிள்ளேயைச் சும்மிட த்துக்கெ 8 த்துக்கொள்வது தேவனின் சித்தமாயிற்று து த்துக்கு சந்திக்கொள்ளது தேவனின் நித்தமாலித்து து ஸ்பப்படுக்கையிலே இம்மாது காட்டிய தேவபத்தி ப லாலிவடுத்துப் பேசப்பபடுகின்றது. கடைபெருபாப் நா ன இண்டுஞருமுறை மாரிக்கப்போறதில்லே. சர்தோ வத்தேகப்போடு நடுவன்ற நைகள்லிலோருக்கு மறிவீயு ஸ்கள்" எனக்கூறினர். சர்த்தருக்குன் தேதிரையடை வேள் பாக்கியமான்கள். இவவின் மரணத்திற் கவ ்லயுறஞ் சகோதரங்கள் மற்றஞ் சுற்றமித்திரருடன்

கோமுத்து காகாதாவான மற்றஞ் கூற்றமுத்த அருட்டன காமுமனு தாபப்படுகின் றேம், யாழ்ப்பாண ரேகில் வேஃவமாயிருந்தவரும் கல்லூர் யாழ்ப்பாணரேகில் வேண்டியிருந்தவரும் எல்லூர் காகருமாகிய மெஸ். வ. சோமகுந்தாமுல் காலஞ்செக் கூறனநென்றுக் துக்கசன்கதி கேன்விப்பட்டோம். இவர் டையநாட்சி மணியகாரனுயிருந்து காலஞ்சென் அபோன வயித்திவின்கமுதலியாரின் சேட்டபுத்திரர். டிசோயாவில் உளக்கர் மிறக் சொம்ப விணைப் சேர்க் திமன். முருகேகரின்மருகர் சற்போது மணியகா களுயிருக்கும் மென். கெகிதம் சத்திரும் பசாயின்கள் களுயிருக்கும் மென். கெகிதம் சத்திகும் பசாயின்கள் கரையிருக்கும் பென்யாகவிருக்கும் மென்ற பசாயின்கி நூரியில் ஆசிரியராயிருக்கும் மெஸ். எஸ். இராமலி ங்கத்துக்கும் சகோதரன் ங்கத்துக்கும் சகோதரன். மாணம் யாரைத்தான்விடு ம். இறர்தோரின் சகோதரர் மற்றஞ் சுர்றமித்திரகு டன் எம் அனுதாபமுமிருத்தின்றது.

இலங்கை.

கொழும்பு நகராதிகாரசங்கத்தவே ஏராய் கியமிக்கப் பட்ட மெஸ பிறைஸ் சுகவீனராய் லிவிற்செல்ல, மெஸ். பாக்டன் அவருடையஇடத்தக்கு கியமிக்கப்

பட்டனர். தற்கோ‰்கெய்து இறர்துபோன எசண்டர் மெஸ. பிலகினி‰த்தில் பெஸ். பிலெய்வெட்ட ஆவீட்டிங்கா ம் நியமிச்சிப்பட்டிருச்சின்றனர். திருஷிசபாடசாஜு நிதுத்தப்பட்டாலிற்று.

ВрСвай,

டை இர்தியாப் பகுதியிலே பியுபோனிக் கொன் கோரோய் மேலும்மேலும் பரவுகைன்றிக் தணிவகைக்

இந்திய பிரதிசாவலராதிய லோட்டேஷன் அவர்க னின் பார்யாரும் பிள்ளேகளும் தேசசுவாத்திய சைதி மீனத்தினியித்தம் இங்கிலந்துக்குப் பிரயாணமாயினர்.

யின் திதனியித்தம இறங்களை இருகுடும் பிரயானமாயனா. ஈற்குத்தாவின் மேற்றிமாணியமாடியை டக்கும் உடுவ அடன் அவர்களும் சகவீனத்தினியித்தம் ஆற்பாதவிவி அறிதிவர்துக்குப் பிரயாணமாயினர். போணுத்து தேசத்திலே திவராட்களின் முன் கைக

போண்தை சத்தத்தில் மாப்பின்னேயின் வயது 88. பெற்ற ஒர் விவாசத்தில் மாப்பின்னேயின் வயது 88. பெண்பின்னேயின் பைது 18. விவாகச்சடங்குச்கு அ ழைக்கப்பட்டிருந்த 200 பேருள் மாப்பின்கோயின் மு ந்தியதாரங்களின் புத்திரர் 11 பேர், பேரப்பின்ளோகன் 63 பேர், பீட்டப்பிள்ளோகள் 39 பேர் Dalini Li 25 பேரிருர்தார்களாம். மூர்தபுத்திரனின் வயது 60, இனேய்புத்திரனின் வயது 41.

காலஞ்டுகுண்ற மகாராணியவர்களின் சென்னம் பக் இற்காம் அரமுன்கடுகைநிரில் கட்டுவடுகளை கிச்சமிக்கப் பட்டிருச்திறது.

சர்மனிராசாங்கத்தார் 150 லட்சம்பவுண் கட ந்கப்போவதாக விளம்பரப்படுத்தப்பட் டிருச்சிறது. தியுயார்க்பட் டினத்தில் ஒருவருவுத்தல் 5,200,000 டன் பனிக்கட்டி செலலாகிறதாம்.

மிலிபபைக் திவுகளில் கலகக்காரர்களுக்கத் திலைய பாயருந்தவன் வானே என்றொவிடத்தில் இடிப்படிர்கு விட்டானென்றம் அதஞல் அச்சக்கைய் முடிக்குகோ லிற்றென்றம் சொல்லப்படுத்து.

ருஷியாவின் தவேகளில் மறைபடி மணுக்காகள் கூ க் கலகஞ்செய்ய எத்தனித்தார்களென்றம், போர்வு சர்கள் அந்திர் கட்டத்தைச் சினத்தவிட்டார்க்கின avio, Gottalianiunasign

THE ROYAL VISIT.

The event of the year thus far is undoubtedly the visit of the Duke and Duchess of Cornwall and the visit of the Duke and Duchess of Cornwall and York. The object of their tour is to see something of the British possessions, and especially to visit the Australian colonies now bended together in one commonwealth. We are glad and proud to have them stop a few days in our island homes and we trust nothing will mar the pleasure of their visit. Ceylon has spared no pains to give the royal pair a hearty and loyal welcome, Tamils and Sinhalese have vied with each other in outward demonstrations of loyalty and Planting and Mercantile interests are making Planting and Mercantile interests are making great preparations. Several handsome caskets are to be presented each enclosing an address. The Chamber of Commerce casket is of solid sterling silver, richly chased and of a most elegant design. The native chiefs of the North Western Province have a carved ivory casket ornamented with precious stones. A golden keyopens the lid which is hung on golden hinges. The Planters Association are to present the cost-liest casket of all. It is of carved ivory richly studded with precious stones. The Municipal Council of Colombo have a casket of gold. We give below the Planting and Mercantile interests are making give below the

OFFICIAL PROGRAMME OF THE ROYAL VISIT IN

GIVE below the OFFICIAL PROGRAMME OF THE ROYAL VISIT IN CEYLON.

12th April, Friday.—Land at 1.15 pm presentation of address by Legislative Council, Municipal Council and Chamber of Commerce, at "Pandal" erected in front of Jetty. Drive in procession to Fort Railway station and leave 2 pm, for Kandy. Stop for 10 minutes at Polyahawala station where address will be presented on Platform by chiefe of North western Province.

Avrive Kandy at 5.30 pm, Address by Kandy Monicipal Council to be presented at "Pandal" erected near datform. Drive in procession to "Kings Taxilion" 8 pm, dinner After dinner, Feraher or procession of elephants in private grounds of Pavilion.

13 April, Saturbay.—Noon presentation of address by Planters Association after which the Houbbe Mr, Fr. A. Cooper will be invested by H. R. H. with the insignia of a C.M.G. Dinner 8 pm, and afterwards reception on Kandyan Chiefs in Andience Hall after which there will be illumination and fire works.

14 April, Sunday.—Divine service at 11.30 a. m. at which the Bishop of Colombo will preach. In afternoon vial quietly Royal Butanical gardens. Dinner 8 30 cm.

15 April, Monday.—Lave afternoon by special train for Colombo. In the evening drive through principal stream including Mative town. Dinner 8 Ast.—Reception in evening. Military lattoo in generals there. See fireworks and illuminations on way-back to ship.

The Royal Yacht "Ophir" arrived in Colombo harbour at any rice on the wearing of the accession of the procession of the control of the process of the procession of the control of the procession of the procession of the procession of the process and the procession of the proces

The Royal Yacht "Ophir" arrived in Colombo arborar a sun rise on the morning of the 12th a few hours earlier than expected. The battery and the Men of War at once began firing the royal salute and the yacht came to anchor midst the beauting of surroys. and the Men of War at once began firing the royal salute and the yacht came to anchor midst the booming of cannon. At 10 a m, the Governor with Sir Francis Burdett extra A. D. C. went on board being given a salute and returned after a brief call on the Royal party. Soon after 1, the Duke and Duchess landed at the Jetty and were publicly received. A bouquet of flowers was presented to the Duchess by the little daughter of the Magistrate of Colombo The Headmen were arranged in two lines, the Royal party walking between and acknowledging their salutations. At the dais the members of the Legislative Council first approached and read their address to which the Duke responded it fitting terms. Each of the members was then introduced as well as two or three ex-members.

Next came the Mayor and members of the Municipal Council with their address to which again the Duke responded. The Chamber of Commerce made the third address which was also most graciously received.

Commerce made the third oddress which was also most gracifously received.

The Maha Muchaliar was then called up and introduced after which the royal party entered the carriages that were in rendiness for them and drove off amidst cheers to the Fort station, where they took a specially prepared train for Kandy.

DRUNKENNESS.

[Read at the semi annual meeting of the J. A. B. Society] It is a sad fact that crime is increasing in It is a sad fact that trime is increasing in Jaffina. A few years ago it inder was almost unknown in this peninsula. This is not the case now, for we hear of murders every year and we fear that the number is increasing. What is the cause of this increase in crime. The answer is cause of this increase in crime. The answer is found in the fact that drunkenness is on the infound in the fact that dramkenness is on the increase. Alcohol is a good friend, but it is also a bad enemy. There is a proverb which says that if nectar be taken to excess it becomes poison. What does God's Word say about the sin of drunkenness. In the olden times there was a two that if a parent could prove his son guilty of unkenness, that son was to be taken without the country of the coun

camp and stoned to death. (Deut 21: 18-21.) The Book of Proverbs, which is full of Wisdom

3 tt blants the moral sensibilities, and so does harm to the soul.

1. Drumkenness injures the body.

We all know that the effect of alcohol is to quicken the action of the heart. If the action of the heart is impaired by being driven tooquickly, the whole body suffers—the head becomes dizzy and the walk of the man who has drunk to excess untrady. excess unsteady.

The Bible teaches us that our bodies should be

the temples of God Shall we then give our bodies over to drunkenness and make them the abode

of evil tempers?

Drunkenness impairs the mind. 2. 2. Drunkenness impairs the mind. As the body and mind are closely connected anything that seriously injures the one affects the other. We have all heard how foolishly the drunkard talks. The Tamils say σπαποίο απ isa μεπακά Gσως. Many a foolish drunkard has divulged some important secret while under the influence of liquor.
When a man is in a state of intoxication, his

mind is so seriously affected that it is impossible to appeal to his intellectual faculties, 3. Drunkenness blunts the moral sensibili-

3. Drunkenness blunts the moral sensibili-ties and so does hurn to the soul.

From experience we all know that we cannot trust the word of a drunkard, for he will tell ten lies, if by that means he can get the liquor which he craves. Most of the gross sins committed in the world have been committed by drunkards. We all know that in many cases the sin of muraer is committed after a man has

drunkards. We all know that in many cases the sin of muraer is committed after a man has drunk to excess, Intemperance inflames the passions and leads to various forms of sin. The Tami is say Genuic work appears. Sat is with drunkemess. It so blunts the moral nature, that the man who falls in this snare knows not the greatness of the sin which he is committing. Drunkenness is indeed an enemy to man. We should therefore be very careful how we allow the enemy to gain the mastery over us. Alcoholmust always be regarded as a useful medicine. The apostle Paul exhorts Timothy to take a little wine medicinally (1 Tim. 5, 23) Many have quoted this verse as though the apostle was here encouraging the use of wine as a beverage, but to do so is to put a wrong meaning to the words. The same apostle who urges Timothy to take a little wine as a medicine says in another place, that it is good to abstain altogether from drinking wine if we find that by our moderate use of wine some brother is tempted to drink to excess. Rom. 14: 21.

use of wine some brather is tempted to drink to excess. Rom, 14: 21.

There is a foolish custom which is being introduced into Jaffaa which should not be encouraged, namely the drinking of wine at weddings. When a custom is found to be injurious it should be given up. Let all then unite to crash this evil and pernicious custom, for if we regard alcohol as a medicine why should we act so foolish as the property of the control of the contr ly as to take a dose of medicine, in order to show our good will to the bride and bridegroom on-the day of their marvinge? As wise men give no encouragement to such a hurtful and foolish

But some may object, "Did not Jesus turn water into wine that the guests might drink at a wedding feast?" This is true, but those who raise this objection must prove that the wine which Jesu-made contained intoxicating properwhich Jesu-made contained intoxicating properties. This they cannot do. All that we know is, that it was good wine and we know also that Jesus would never have worked a miracle in order to encourage drunkenness.

Let all who feel that intemperance is a curse unite together to stamp out this fire of iniquity and let us all strive to keep our bodies from all excess, that so we may be able the better to serve God with our mind and soul.

FRUIT TREES FOR CEYLON.

A Circular from A. J. Pearson, Colombo, dated March 29th says that it is proposed to make an importation for S. W. morsoon planting, of first class named varieties of fruit trees considered to be suitable for cultivation in Ceylon, The trees will be mostly three years old, and are guaranteed to be true to name and des-

gives us solemn warnings against the sin of drunkenness. (Prov. 23: 29-32.)

In that book we read also: "Wine is a mocker, strong drink is raging; and whosoever is deceived thereby is not wise.

In the New Testament drunkenness is constantly condemned and we are told that no drunkard shall inherit the kingdom of heaven. (Luke 21: 34-36; Rom. 13: 13; 1 Cor. 6: 9-10; Gal. 5: 19-21; Eph. 5: 18.)

Three reasons for shunning drunkenness.

I. It injures the body, 2. It impairs the mind, 3 tt blunts the moral sensibilities, and so does harm to the soul.

I. Drunkenness injures the body. kinds, but we have heard nothing about it since.
The Lemon advertised is "The Lisbon lemon"

It is said that there are several trees of this in the island, three and four years of age, which are bearing heavily. Whether the Lemon would grow in the Jaffna soil and climate can only be

known by giving it a trial.

A dozen varieties of Oranges are given, the
Washington Navel being most highly recommended. We doubt whether it would thrive in Manington (aver seeing lines are much more likely to be successful. Whether the Chinese and Japanese Mandarin oranges could be raised here or not is a question. We hope some of our rich farmers will try a few analysis. Orders should be sent in at once. Delivery is promised in June and with care the trees ought to get a good start before the north-east mon-soon sets in.

A POEM FROM THE VATIGAN.

Pope Leo xiii in his old age has just witten a poem in Latin which has been widely published. While we do not agree with all the sentiments expressed, some of the star-zas can be accepted by persons of every faith and we give them for the benefit of our readers. The translation is by Dr. Ward of New York.

"Wo when man's law the law of God defics!
What faith can stay, once from God's altar tent?
Then justice faints and falls, and honor dies. Hear ye the impious rant the rabble speak, Vain of their enzy love? Their only God In nature blind and dumb and dead they seek. They seem to see wrought in the human france, Image of God; but chasing empty dreams. They make the seed of man and lieasts the same. Alas! how wallows in a gulf of shame. Man's shameful paide! Mortals attend and bend, In service band before God's holy name! He is the Life, the Truth, the only Way To Heaven above. He only can restore The vanished years to mortals gone astray. Jesus, thou ruler of all times that be, Bless thou the century's successive years, Bid thou the recreant nations turn to thee! Nourish. I pray, the seeds of kindly peace? To realms of darkness drive the crimes of arm, That passions, tumnits, cruel wars may cease. Let kings with enger hearts thy laws obey; One sheepfuld and one shepherd let there he, And let one faith rule all the earth for aye."

Finding God's Will.

Many of God's popule are seemingly baffed about finding God's will. Yet the Bible tells us plainly that addance is promised. "I will instruct thee and teach thee in the way thou shalt go." "In all thy ways acknowledge him; and he shall direct thy paths." "The ford shall guide them continually." These is gon give, in his Serect of God-dance gottain practical directions which we must struct to in order that we may be led into the mind of God. These are:—

in order that we may be led into the mind of God. These are:

1. Our motives must be sure.
2. Our wills must be surrendered,
3. We must seek information for our mind
4. We must be much in prayer for guidance
5. We must wait the gradual unfolding 1st God's
plan of providence.
Prof. Henry Drummond had the following maxims written in the fly-leaf of his Bible. 1. Pray. 2. Think,
3. Talk to wise people, but do not regard their decision as
final. 4. Bewarqut the bias of your own will, but be not
be too much afraid off it. 5. Meantime do the next thing.
6. When decision and action are necessary, go aload. 7.
Never reconsider the decision when it is flushly acted upon.
8. You will probably not find out till afterwards that you
have been led at all.

FOREIGN NEWS.

China. The Manchurian convention, as it is called, is still unsigned though it is likely that China will soon sign it unless the Powers object too strongly. Russia has refused to discuss this agreement with Japan, on the ground that the latter is only a third rate power.

Later. China has notified Russia that she is unable to sign the Manchurian treaty, owing to the attitude of the Powers. She does not care for the friendship of one Power by alienating all the others.

Russia. The recent disturbances at St Petersburgh resulted in the death of 35 men morelly students. Two well-known professors serie arrested.

South Africa. There have been 107 death from plague at Capatown, 22 being Europeans. The Boers have sitot another Peace Envoy who went to them under a flag of frace.

Printed at the Press of Strong and Asbury Manippay Published by A. C. Mission and Thambyah Strong Cooks